

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විලෙඹ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 1933/16 - 2015 සැප්තැම්බර් මස 22 වැනි අඟහරුවාදා - 2015.09.22

1933/16 ஆம் இலக்கம் - 2015 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 22 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கයේ අතිකාරத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

சங்க அறிவித்தல்

சங்கக் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)

2003 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, சங்கச் (திருத்த) சட்டத்தின் “உ” அட்டவணையின் 10 ஆம் உறுப்புரையின் கீழான கட்டளை

2003 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, சங்கச் (திருத்த) சட்டத்தின் “உ” அட்டவணையின் 10 ஆம் உறுப்புரையின் கீழ் எனக்குறித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான், இக்கட்டளை மூலம் பொருள் இயைபு முறைக் குறியீட்டு தலைப்பு இலக்கங்கள் 87.02, 87.03, 87.04, 87.05 மற்றும் 87.11 ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்படும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சங்கப் பெறுமதிக் கணிப்பீடானது கீழ் குறிப்பிட்டுள்ளவாறு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்ற போது செலுத்தப்படவேண்டிய அனைத்து சங்கத் தீர்வைகள் மற்றும் வரிகள் என்பன குறித்த சங்கப் பெறுமதி அடிப்படையில் கணிக்கப்படுதல் வேண்டும் எனவும் பிரகடனப்படுத்துகின்றேன். இந்த கட்டளையானது 2015, செத்தெம்பர் மாதம் 17 ஆந் திகதியிலிருந்து பயன்வலுப்பெறுவதுடன் மறு அறிவித்தல் வரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.

மோட்டார் வாகனங்களுக்கான சங்கப் பெறுமதி கணிப்பீடு செய்தல்

87.02, 87.03, 87.04, 87.05 மற்றும் 87.11 இயைபு முறைக் குறியீட்டு தலைப்புகளின் கீழ்வரும் புதிய மோட்டார் வாகனத்தின் சங்கப் பெறுமதி பின்வரும் (i), (ii), (iii) மற்றும் (iv) ஆகிய விடயங்களின் கூட்டுத்தொகையாக இருத்தல் வேண்டும்.

- அத்தகைய வாகன தயாரிப்பாளரினால் கொடுக்கப்படும் விலையின் அடிப்படையில் சங்கப் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் தீர்மானிக்கப்படும் சங்கப் பெறுமதி ;
- இலங்கைத் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு ;
- ஏற்றல், இறக்கல் மற்றும் கையாளுதலோடு இணைந்த இலங்கைத் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்கான செலவு;
- இலங்கைத் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்கான காப்புறுதிச் செலவு.

2003 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, சங்கச் (திருத்த) சட்டத்தின் “உ” அட்டவணையின் 10 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட 2015, பெப்புருவரி மாதம் 10 ஆந் திகதிய 1901/3 ஆம் இலக்க அரசு வர்த்தமானி அறிவித்தலானது, 2015, செத்தெம்பர் மாதம் 16 ஆந் திகதியுடன் இத்தால் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 2015, செத்தெம்பர் 16 ஆந் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ தாபிக்கப்பட்டுள்ள கடன் கடித்தினை அடியொற்றி இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் சங்கப் பெறுமதி கணிக்கப்படுவதன் பொருட்டு 2015, பெப்புருவரி மாதம் 10 ஆந் திகதிய 1901/3 ஆம் இலக்கமுடைய அரசு வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டு இருக்கவில்லை என்பதாக கருதப்பட்டு பிரயோசிக்கப்படல் வேண்டும்.

ரவி கருணாநாயக்க,
நிதி அமைச்சர்.

நிதி அமைச்சர்,
கொழும்பு - 01,
2015, செத்தெம்பர் 22.



10- 529

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

1A

இவ் அதிவிசேட வர்த்தமானியை www.documents.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.